

இளைஞர்களுக்கு ஆதரவளிக்கவும் அவர்களுக்கு ஆற்றல் தரவும், ஆன்லைன் வழியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், முதன் முதலான இளைஞர் தினத்திற்கு ப்ராம்பட்டன் நகரம் உபசரிப்பு வழங்குகிறது

ப்ராம்பட்டன், ON (ஆகஸ்ட் 21, 2020) – ப்ராம்பட்டன் நகரின் கோவிட்-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படையானது செப்டம்பர் 3, வியாழக்கிழமையன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இளைஞர் தினத்தை வழங்குகின்றது! ஆன்லைனில் ஒலி/ஒளி பரப்பப்படவிருக்கின்ற, பரபரப்பூட்டும் பேச்சாளர்கள் பங்கேற்கவிருக்கின்ற மற்றும் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எங்களுடன் இணையுங்கள்.

சிட்டி டிவி யைச் சேர்ந்த கிறிஸ்ட்டினா ஹோவோரன் அவர்களால் நெறிப்படுத்தப்படுகின்ற இளைஞர் தின நிகழ்ச்சிகள் யாவும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டதாகும்; இதில் நம்பிக்கையை விதைக்கும் கதைகள், நிலைமைகளுடன் எப்படி ஒத்துப்போவது என்பது பற்றி, மற்றும் 2020 ஆம் ஆண்டில் புத்துணர்வூட்டப்படுவது எப்படி, என்பதெல்லாம் இருக்கும். மேயர் பேட்ரிக் பிரவுன், நகர கவுன்சிலர் சார்மேயன் வில்லியம்ஸ் மற்றும் இன்னொரு நகர கவுன்சிலராகிய ஹர்கிரத் சிங் ஆகியோரின் கருத்துக்களுடன் பின் வரும் ஐந்து தலைப்புக்களில் மேலும் ஐந்து பேச்சாளர்களினால் சொல்லப்படும் கதைகளையும் கேளுங்கள்.

- BELL அவர்கள் மனநலம் பற்றிய உரை வழங்குகிறார் – வல்லுனர் யோனா பட் (Yonah Budd) அவர்களுடன் ப்ளான் பி (Plan B) யைக் கொண்டு, பதட்டமடைவதை வெல்வதற்கான வழி கூறுகிறார்.
- *ஒரே குரல் ஒரே அணி* என்னும் இளைஞர் தலைமைத்துவ அமைப்பின் நிறுவனராகிய ஆர்லாண்டோ பொவென் அவர்களிடமிருந்து இனத்துவேஷி எதிர்ப்பு
- எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராகிய பிரபலம், டேனியல் பிள்ளை அவர்களால் LGBTQ+ சமத்துவம் பற்றிய உரை
- செல்வாக்கு செலுத்துவோர்களிடம் தெளிந்த தன்மை, இது பற்றி ஃபேஷன் குருவாகிய தி சாண்டி லயன் (The Sandy Lion)
- வேறுபட்ட தன்மை என்பதை உபயோகித்து, கிண்டல் செய்தல் எதிர்ப்பு மற்றும் அனைத்தையும் அரவணைத்தலுக்கான உத்வேகம் அளிக்கின்ற பேச்சாளர் ஆண்டனி மெக்லீன்

இந்த அனைத்து பேச்சாளர்களையும் ஈடுபடுத்தி பிற்பகல் பொழுதில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியுடன் இந்த அமர்வு முடிவுறும்.

ப்ராம்பட்டன் இளைஞர் தினத்திற்கு, BELL, CN, RBC மற்றும் EB கேம்ஸ் ஆகியோரால் உபசரணை அளிக்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்துகொள்வது அவசியமாகும். தயவு செய்து

events@brampton.ca என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி பங்கேற்பினை உறுதி செய்துகொண்டு நிகழ்ச்சியில் சேருவதற்கான லாகின் செய்யும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும். முழு நிகழ்ச்சி மற்றும் பேச்சாளர்கள் பற்றிய விபரங்களைப் பெற வருகை புரியவும்: brampton.ca/bramptonyouthday.

கோவிட்-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படை

ப்ராம்பட்டன் நகரின் கோவிட்-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படையானது நகர கவுன்சிலர் சார்மெய்ன் வில்லியம்ஸ் மற்றும் ஹர்கிரத் சிங் ஆகியோரால் இணையாக முன்னணி வகிக்கப்படுகிறது. இந்த பணிப்படையானது 14 முதல் 29 வரையிலான வயதுடைய ப்ராம்பட்டன் நகர இளைஞர்களின் தேவைகளுக்கு கோவிட்-19 தொற்று பரவல் காலத்தில் ஆதார வளங்களுடன் ஆதரவளிக்கிறது; இளைஞர்களுக்கென சேவையாற்றுகின்ற 40 க்கும் மேற்பட்ட உள்ளூர் சேவை அமைப்புக்கள், இளைஞர்களை அவரவர் வீட்டில் வைத்தபடியே ஈடுபடுத்தியும் இன்னும் பலவழிகளில் தொடர்பு கொண்டபடியும் இதனைச் செய்து வருகிறது. மேலும் தகவல்களுக்கு [இங்கு க்ளிக் செய்க](#).

இளைஞர் நட்பு வட்டம் எனும் சமுதாய பதவி

இந்த ஆண்டு, பிராம்பட்டன் நகரமானது, பிளாட்டினம் நிலை இளைஞர் நட்பு வட்டம் எனும் சமுதாய பதவிநிலையை பிளே ஒர்க்ஸ் (Play Works) அமைப்பிலிருந்து பெற்றுள்ளது; இது ஒன்ட்டேரியோ மாகாணத்தின் பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் பொழுதுபோக்குகளுக்கான அமைப்பினால் ஆதரவளிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளுக்காக, தனித்தோங்கிய அர்ப்பணிப்பு செய்தமைக்காக நமது நகரம் அங்கீகரிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்; மேலும் இந்த ஆண்டில் பிளாட்டினம் எனும் பதவியைப் பெறுகின்ற மூன்று சமுதாயங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் அறிய [இங்கு கிளிக் செய்யவும்](#).

அறிஞர் கூற்றுக்கள்

“இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் ஒரு முன்னணியாளராக திகழும் ப்ராம்பட்டன் நகரமானது, நமது சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கான முதல் இளைஞர் தினம் அனுசரிப்பதற்கான வழியை வகுத்து தருகிறது. COVID-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படையானது, ப்ராம்பட்டன் இளைஞர்களை அர்த்தமுள்ள வழிகளில் ஈடுபடுத்துவதற்கும் COVID-19 தொற்றுபரவலின்போது உதவுவதற்கும் என்றே உருவாக்கப்பட்டது. இந்த ஆன்லைன் நிகழ்வானது, இந்த கடப்பாட்டின் நேரடி விளைவாகும், மேலும் இந்த உற்சாகமான பிற்பகல்வேளையில் கலந்து கொள்ள ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறேன்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“2020 ஆம் ஆண்டானது ப்ராம்பட்டன் நகர இளைஞர்களுக்கு ஒரு சவாலான நேரம் என்பதை நாங்கள் அறிவோம். நமது சமுதாயத்தில் இருக்கின்ற மிக அருமையான இளைஞர்களுக்கு ஆதரவும் ஆற்றலும் தருவதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; இது COVID-19 இளைஞர்

ஆதரவுக்கான பணிப்படை மூலம் அவர்களுடன் நாங்கள் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டது. நமது சமூகத்திற்கு என்ன தேவை என்பதை நாங்கள் அவர்கள் வாயிலாக அறிந்து அதனையே நாங்கள் வழங்குகிறோம். "

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், , வார்டுகள் 7 & 8, இணை தலைமைப் பொறுப்பு, கோவிட் – 19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்கள் தைரியமானவர்கள், லட்சியம் கொண்டவர்கள் மற்றும் ஊக்கமளிப்பவர்கள்; அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக ஆதரித்து பேசவும், அந்த வேகத்தைத் தொடரவும் சிறப்புத் தலைப்புகளில் நிபுணத்துவம் கொண்ட பேச்சாளர்களை நாங்கள் அழைத்திருக்கிறோம். COVID-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படையானது, ப்ராம்ப்ட்டனில் உள்ள இளைஞர்களை ஆதரிப்பதற்கெனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. ”

- ஹர்கிரட்சிங் , நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; இணை தலைமைப் பொறுப்பு, கோவிட்-19 இளைஞர் ஆதரவுக்கான பணிப்படை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, இளைஞர் தினத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது; இன்றைய இளைஞர்களுக்கு பொருத்தமான மற்றும் முக்கியமான தலைப்புகளில் பல பேச்சாளர்களை உள்ளடக்கியது. நகர் மன்றம் மற்றும் அதன் அலுவலர்களின் அர்ப்பணிப்புதான், ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களுக்கான இந்த நிகழ்வை சாத்தியமாக்கியுள்ளது; நீங்கள் அதை இழக்க விரும்பமாட்டீர்கள்தானே. ”

"டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

